25—

மணிமண்டபம்

***9753—திரு. கடம்பூர் ராஜூ:**

மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா—

கோவில்பட்டி தொகுதியில் வீரமாமுனிவருக்கு மணிமண்டபம் கட்ட அரசு ஆவன செய்யுமா?

மாண்புமிகு திரு. மு.பெ. சாமிநாதன், செய்தித் துறை அமைச்சர்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தங்களின் அனுமதியோடு திருத்திய விடையை இப்பேரவைக்கு அளிக்கின்றேன்.*

தூத்துக்குடி மாவட்டம், காமநாயக்கன்பட்டி கிராமத்தில் வீரமாமுனிவர் அவர்களுக்கு திருவுருவச் சிலையுடன்கூடிய மணிமண்டபம் கட்டும் பணி 40 சதவிகிதம் அளவிற்கு நடைபெற்று முடிந்திருக்கிறது. விரைவில் பணிகளை நிறைவு செய்து மணிமண்டபம் பொதுமக்களின் பார்வைக்கு அர்ப்பணிக்கப்படும்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் திரு. கடம்பூர் ராஜூ அவர்கள்.*

திரு. கடம்பூர் ராஜூ: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ் வளர்த்த ஆன்றோர்களை, தமிழுக்குப் பெருமை சேர்த்த அறிஞர்களைப் பெருமைப்படுத்தும்வண்ணமாக, தமிழ் அகராதிகளின் தந்தை என்று போற்றப்படுகின்ற வீரமாமுனிவருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்ற மகத்தான அறிவிப்பை 11–11–2020 அன்று, இதே பேரவையில் அன்றைக்கு மாண்புமிகு முதலமைச்சராக இருந்த, எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் எடப்பாடியார் அவர்கள் அறிவித்தார்கள். உடனடியாக மிக விரைந்து செயல்பட்டு, அடுத்த ஜனவரி மாதத்திலேயே அன்றைக்கு செய்தித் துறை அமைச்சராக இருந்த நானும், மாவட்ட ஆட்சித் தலைவரும் அதற்கு இடத்தைத் தேர்வு செய்து, அந்த இடமும் கையகப்படுத்தப்பட்டு, பூர்வாங்கப் பணிகளெல்லாம் நடைபெற்றன. இன்றைக்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பணிகள் நடைபெற்று வருவதாகச் சொல்லியிருக்கின்றார்கள்.*

2023 ஜனவரி 13]

அந்தப் பணிகளை விரைந்து முடித்து, தமிழறிஞர்களுக்குப் பெருமை சேர்க்கின்ற பணியை விரைவாகச் செய்ய வேண்டுமென்று மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாகக் கேட்டு, அமர்கின்றேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் அவர்கள்.*

மாண்புமிகு திரு. மு.பெ. சாமிநாதன்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஏற்கெனவே பதிலில் குறிப்பிட்டிருக்கின்றேன். பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் எவ்வளவு விரைவாக அந்தப் பணிகளை முடிக்க முடியுமோ முடித்து, மாண்புமிகு உறுப்பினர் அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்.*

அதேநேரத்தில், 1968-ல் பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, சென்னையில் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றபோது, மெரினா கடற்கரையோரத்தில், நம்முடைய நினைவில் வாழும் மரியாதைக்குரிய வீரமாமுனிவருக்கு திருவுருவச் சிலை அமைக்கப்பட்டு அன்றைக்கு திறந்து வைக்கப்பட்டது என்பதை இந்த நேரத்தில் நினைவூட்ட கடமைப்பட்டுள்ளேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் திரு. கடம்பூர் ராஜூ அவர்கள்.*

திரு. கடம்பூர் ராஜூ: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஆண்டுதோறும் நவம்பர் 8 ஆம் தேதி 'தமிழ் அகராதியியல் நாள்' என்று வீரமாமுனிவரின் பிறந்த நாளை, அரசு சிறப்பாகக் கொண்டாடி வருகிறது. மாண்புமிகு அமைச்சர் அவர்கள் சொன்னதைப்போல, சென்னை மெரினா கடற்கரையோரம் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு தமிழ் அகராதியியல் நாள் விழா நடைபெற்று வருகிறது. தற்போது மணிமண்டபம் கட்டப்பட்டு முடிகின்றவேளையிலே-கோவில்பட்டி தொகுதி, காமநாயக்கன்பட்டியிலே உள்ள புனித பரலோக மாதா ஆலயத்தில் ஐந்தாவது பங்குத் தந்தையாக பணியாற்றியவர் வீரமாமுனிவர். அவர் அங்கே இருந்த காலகட்டத்தில் தமிழ் தொண்டாற்றினார். வருகின்ற நவம்பர் மாதத்திலிருந்து அவரது பிறந்தநாள் விழாவை அந்த மணிமண்டபத்திலேயே கொண்டாடுவதற்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஆவன செய்ய வேண்டுமென்று மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாகக் கேட்டு, அமர்கின்றேன்.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு திரு. மு.பெ. சாமிநாதன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு முதல்வர் அவர்களோடு கலந்துபேசி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திரு. பூண்டி கே. கலைவாணன் அவர்கள்.

திரு. பூண்டி கே. கலைவாணன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தங்களுக்கும், திராவிட மாடல் ஆட்சி நடத்தும் மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் ஏனைய அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். எங்கள் மண்ணின் மைந்தர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் போற்றுதலுக்குரிய ராவ் பகதூர் சர் A.T. பன்னீர்செல்வம் அவர்களின் நினைவாக 1996-ல் தலைவர் கலைஞர் அவர்கள் திருவாரூர் மாவட்டமாக பிரித்தபோது, அந்த மாவட்டத்திற்கு A.T. பன்னீர்செல்வம் மாவட்டம் என்றே பெயரிட்டார்கள். தற்போது திருவாரூர் மாவட்டத்தில், நீதிக் கட்சியின் பெருந்தலைவர்களில் ஒருவரான சர் A.T. பன்னீர்செல்வம் அவர்களுக்கு, அவரின் சொந்த மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தில் ஒரு மணிமண்டபம் அமைக்கப்படுமா என்பதைத் தங்கள் வாயிலாக மாண்புமிகு அமைச்சர் அவர்களிடம் கேட்டு, அமர்கின்றேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு திரு. மு.பெ. சாமிநாதன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, முத்தமிழறிஞர் ஐயா கலைஞர் அவர்கள் பிறந்த மாவட்டம் என்பதால், நிச்சயமாக அதற்கு முக்கியத்துவம் கொடுத்து, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களோடு கலந்து பேசி, அங்கே இருக்கின்ற இடவசதியைப் பொறுத்து, முடிந்தால் ஓர் அரங்கமாகவே அமைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும்.

முற்பகல் 10–55

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திரு. ந. தளவாய் சுந்தரம் அவர்கள்.

2023 ஜனவரி 13]

திரு. ந. தளவாய் சுந்தரம்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை கிராமத்தில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டுமென்று மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் அவர்கள் ஆட்சிக் காலத்தில் ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அதற்கான வேலைகளும் முடியக்கூடிய தருவாயில், திரு. சந்திரன் என்கிற தனிநபரால் வழக்கு தொடரப்பட்டு, அந்த இடம் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறைக்குச் சொந்தம் என்று நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த இடத்தை மாண்புமிகு முன்னாள் அமைச்சர் திரு. கடம்பூர் ராஜூ அவர்களும், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களும் ஆய்வு செய்து அரசுக்குச் சொந்தமான அந்த இடத்தின் சர்வே எண் 659/1–ஐ* sub divide *செய்து, சர்வே எண் 659/7–ஐ அந்த மணிமண்டபத்திற்கு ஒதுக்கினார்கள். ஆனால், தற்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அந்த இடம் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறைக்குச் சொந்தம் எனத் தீர்ப்பு வந்திருக்கிறது.*

மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் அவர்கள் என்னுடைய கிராமத்திற்கு ஆய்வு செய்ய வந்தபோது, மணிமண்டபத்தையும் ஆய்வு செய்தார்கள்; அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தையும் ஆய்வு செய்தார்கள். அப்பொழுது திருமண மண்டபத்திற்கான வாடகையை ரூ.15,000/– என உயர்த்திக் கொடுத்தார்கள். அதற்கு மிக்க மகிழ்ச்சி. ஆனால், இந்த இடம் இப்போது அரசுக்குச் சொந்தம்; இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறைக்குச் சொந்தமானது எனத் தீர்ப்பு வந்திருக்கிறது. எனவே, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒன்று, அந்த வழக்கிற்கு appeal *செய்ய வேண்டும். இல்லையென்றால், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறையோடு கலந்தாலோசித்து, அந்த இடத்திலே மணிமண்டபம் கட்டுவதற்கு ஆவன செய்யப்படுமா என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு அமைச்சர் அவர்களிடம் கேட்க விரும்புகிறேன்.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மணிமண்டபம் கட்டும் பணி முடியும் தருவாயில் இருக்கிறது என்று சொன்னீர்கள். பிறகு ஏன் புதிதாகக் கட்டுவதற்கு கோருகிறீர்கள்? மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் அவர்கள்.*

மாண்புமிகு திரு. மு.பெ. சாமிநாதன்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, துறையின் பணிகள் குறித்து ஆய்வு செய்கிறபோது, அந்தப் பிரச்சினை எங்களுடைய கவனத்திற்கு வந்தது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய உத்தரவின் அடிப்படையில், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் கவனத்திற்கு அதுகுறித்து எடுத்துச் சொல்லியிருக்கிறோம். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்குமானால், அதையும்* clear *செய்து, விரைவாக அந்தப் பணிகள் நடைபெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரத்தில், இம்மாத இறுதிக்குள் நானும் அந்த இடத்தை ஆய்வு செய்யவிருக்கிறேன் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *வினா வரிசை எண் 26, மாண்புமிகு உறுப்பினர் திரு. க. அன்பழகன், மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அவர்கள்.*

26—

துணை மின் நிலையம்

***1701—திரு. க. அன்பழகன்:**

மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா—

கும்பகோணம் தொகுதி, கொட்டையூர் பகுதியில் 33/11 K.V. *துணை மின் நிலையம் அமைக்க அரசு ஆவன செய்யுமா?*

மாண்புமிகு திரு. V. செந்தில்பாலாஜி, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,*

கும்பகோணம் தொகுதி, மேலகாவேரி, கொட்டையூர், பாபுராஜபுரம் மற்றும் வலையப்பேட்டை ஆகிய பகுதிகளில் அதிகரித்துவரும் மின் தேவையைக் கருத்தில்கொண்டு, கொட்டையூரிலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மேலகாவேரியில் 33/11 K.V. *துணை மின் நிலையம் அமைக்க*